

Healthy smiles Ontario

Healthy Smiles Ontario என்பது என்ன?

Healthy Smiles Ontario என்பது தகுதிபெறும் பிள்ளைகள் மற்றும் 17 மற்றும் அதற்குட்பட்ட வயதுள்ள இளைஞர்களுக்கான ஒரு இலவச பல் மருத்துவச் சிகிச்சைத் திட்டமாகும்.

ஜனவரி 1, 2016 முதல் அன்றைய தினத்திலிருந்து, Healthy Smiles Ontario திட்டத்தினுள் பின்வரும் திட்டங்கள் உள்ளடங்குகின்றன:

- Ontario Works திட்டத்தின் கீழுள்ள பிள்ளைகளுக்கான பல்மருத்துவ ஆதாயங்கள்;
- ஒன்ராறியோ வலுவழிப்பு வையைக் கொண்டிருப்பவர்களுக்கான உதவி திட்டத்தின் (Ontario Disability Support Program) கீழுள்ள பிள்ளைகளுக்கான பல் மருத்துவ நன்மைகள்;
- கடுமையான வலுவழிப்பைக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கான உதவி திட்டத்தின் (Assistance for Children with Severe Disabilities Program) கீழுள்ள பிள்ளைகளுக்கான பல் மருத்துவ நன்மைகள்;
- சிகிச்சை தேவையுள்ள பிள்ளைகளுக்கான திட்டம் (The Children In Need Of Treatment Program);
- Healthy Smiles Ontario; மற்றும்
- உள்ளூர் பொது சுகாதாரக் குழுக்களால் வழங்கப்படுகின்ற வாய் சார்ந்த நோய்த்தடுப்பு சுகாதாரச் சேவைகள்.

யாரெல்லாம் இதற்குத் தகுதி பெறுவார்கள்?

பின்வருவரும் தகுதிகளுள்ள 17 மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய பிள்ளைகளும் இளைஞர்களும் தகுதிபெறலாம்:

- ஒன்டாரியோவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்; மற்றும்
- வருமானத் தகுதிநிலைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்;

குறிப்பு: 17 மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய பிள்ளைகள் தன்னியக்கமாகத் தகுதிபெறுவார்கள். மேலும், இவர்கள் அல்லது இவர்கள் குடும்பத்தினர் கீழ்க்கண்டவற்றைப் பெறும்போது, இவர்கள் தன்னியக்கமாக Healthy Smiles Ontario திட்டத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்: Ontario Works, தற்காலிகப் பராமரிப்பு உதவி (Temporary Care Assistance), கடுமையான வலுவழிப்பை கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கான உதவி அல்லது ஒன்டாரியோ வலுவழிப்பை கொண்டிருப்பவர்களுக்கான உதவித் திட்டம். பிற பல் மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பைக் கொண்டிருக்கும் பிள்ளைகளும் இளைஞர்களும் இனிமேற்கொண்டு தன்னியக்கமாக விலக்கப்பட மாட்டார்கள்.

நான் எவ்வாறு பதிவு செய்துகொள்வது?

- ontario.ca/healthysmiles என்ற இணையத் தளத்துக்குச் செல்லுங்கள்
- ServiceOntario INFOLine -இன் 1-844-296-6306 (TTY -இன் கட்டணமில்லா-தொலைபேசி எண்: 1-800-387-5559) என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கவும்
- உங்களின் உள்ளூர் பொதுச் சுகாதாரக் குழுவும் கூட நீங்கள் பதிந்துகொள்வதற்கு உதவலாம். உங்கள் பகுதிக்கு எந்தப் பொதுச் சுகாதாரக் குழு சேவையளிக்கின்றது என்பதைக் கண்டறிய, தயவுசெய்து ontario.ca/healthysmiles என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்

உங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்ட பிறகு, நீங்கள் ஒரு Healthy Smiles Ontario பல்மருத்துவ அட்டையைப் பெறுவீர்கள். இத்திட்டத்தின் கீழ் பல்மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் உங்கள் பல்மருத்துவச் சிகிச்சையாளரிடம் செல்லும் போது இந்த பல்மருத்துவ அட்டையை அவரிடம் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அவசரநிலைப் பல்மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட பல்மருத்துவப் பராமரிப்பை என் பிள்ளை எங்கு அணுகலாம்?

உங்களுக்குத் ஒரு பல்மருத்துவரைத் தெரியும் என்றால், அவர் Healthy Smiles Ontario திட்டத்தில் பங்குபெற்றுள்ளாரா என்பதை அறிய அவருடைய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும். உங்களுக்கு பல்மருத்துவர் எவரையும் தெரியாது என்றால், உதவிக்கு உங்களின் உள்ளூர் பொதுச் சுகாதாரக் குழுவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் பகுதிக்கு எந்தப் பொதுச் சுகாதாரக் குழு சேவையளிக்கின்றது என்பதைக் கண்டறிய, தயவுசெய்து ontario.ca/healthysmiles என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்

என்னென்ன சேவைகள் இதில் உள்ளடங்கியுள்ளன?

பல்மருத்துவர் அல்லது பல் சுகாதார உதவியாளர் போன்ற ஒரு உரிமம் பெற்ற பல்மருத்துவச் சிகிச்சை வழங்குநரிடம் வழக்கமானப் பல்மருத்துவச் சிகிச்சை செய்துகொள்வதற்கான வருகைகளுக்கு Healthy Smiles Ontario திட்டம் காப்புறுதி அளிக்கிறது. பரிசோதனைகள், சுத்தம் செய்தல், நிரப்பதல்கள், எக்ஸ்-ரேக்கள் மற்றும் கறை நீக்குதல் உள்ளிட்ட பல்மருத்துவச் சேவைகள் இதில் உள்ளடங்குகின்றன. அவசரமான அல்லது அவசரநிலை வாய் சார்ந்த சுகாதாரப் பிரச்சனைகளுக்கும் கூட Healthy Smiles Ontario திட்டம் காப்புறுதி அளிக்கிறது.

வாய் சுகாதாரம் ஏன் முக்கியமானதாகும்?

பற்குழிகள் மற்றும் முரசு நோயானது வலி மிகுந்ததாக இருக்கலாம். மேலும், இவை கடுமையான தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்து, வளர்ந்தோருக்கான பற்களின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். வலியின் காரணமாக தூக்கமின்மை ஏற்பட்டு, பிள்ளைகளின் உணவு உண்ணும் திறனைப் பாதிக்கலாம். மேலும், அவர்களில் பாடசாலைக்குச் செல்லும் திறனிலும் கற்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் பாதிக்கலாம். உங்கள் பிள்ளையின் சுய கௌரவம், நலமாக இருப்பதற்கான உணர்வு மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்த வாய் சார்ந்த சுகாதாரம் மிகவும் முக்கியமாகும். வாய் சார்ந்த சுகாதாரப் பிரச்சனைகள் தொடங்குவதற்கு முன்னரே அவற்றைத் தடுத்திடுங்கள்!

மேலதிகத் தகவல்கள்:

- ontario.ca/healthysmiles என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்
- அல்லது ServiceOntario INFOLine -ஐ அழையுங்கள்:

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-844-296-6306
TTY கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-387-5559
TTY ரொறன்ரோ மட்டும்: 416-327-4282